(b) if so, the steps taken by the Government in the matter?

The Hon. Sri R. VENKATARAMAN : (a) Yes, Sir.

(b) The Government are considering the question and no final decision has been taken.

Abolition of maistry system in plantations

* 498 *Q.*—Sri M. KALYANASUNDARAM (on behalf of Sri N. K. Palanisami) : Will the Hon. the Minister for Industries be pleased to state—

(a) whether there was an agreement between the plantation employers and the Government regarding the abolition of maistry system in plantation in this State; and

(b) if so, the details thereof?

The Hon. Sri R. VENKATARAMAN : (a) A settlement regarding the future of maistry system has been reached on 4th November 1958 not between the Government and the plantation employers but between the plantation employers and their employees.

(b) A statement [a] giving the details is placed on the table of the House.

Sri K. PONNIAN : தலைவர் அவர்களே, தோட்ட முதலாளிகளின் கீழ் வேலை செய்யும் கோல் மேஸ்திரிகளையும் சூப்பர்வைஸர்களாக ஆக்கு வதற்கு சர்க்கார் சிபார்சு செய்வார்களா ?

The Hon. Sri R. VENKATARAMAN : இதில் எந்த விதமான உதவி செய்யப்படும் என்பது ஒப்பந்தத்தில் இருக்கிறது. அது மேஜை மீது வைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி சர்க்கார் எல்லா உதவிகளையும் செய்து கொடுக்கும்.

Sri J. MATHA GOUNDER : தோட்டத்திலிருந்து ராஜிநாமா செய்யக்கூடிய மேஸ்திரிகளுக்கு நஷ்ட ஈடு கொடுப்பது அவர்களுடைய சர்வீஸை கணக்காக்கி கொடுக்கப்படுகிறதா அல்லது தோட்டம் வாங்கிய தேதியிலிருந்து கணக்காக்கி நஷ்ட ஈடு கொடுக்கப்படுகிறதா என்பதை அறிய வேண்டுகிறேன்.

The Hon. Sri R. VENKATARAMAN : இதற்கு தனிக் கேள்வி வேண்டும்.

Sri P. G. MANICKAM : 1958-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி வரையிலும் எத்தனை மேஸ்திரிகள் சூப்பர்வைஸர்களாக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் ? எத்தனை பேர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டிருக் கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.

The Hon. Sri R. VENKATARAMAN : இதற்கு தனி கேள்வி வேண்டும்.

Restoration of tanks

* 500 *Q.*—Sri M. KALYANASUNDARAM (on behalf of Sri N. K. Palanisami) : Will the Hon. the Minister for Home be pleased to state—

(a) whether the Centre has allotted any amount for the restoration of tanks in 1958–59;

a Printed as Appendix V on pages 67–69 infra.

2nd March 1959]

(*b*) if so, the amount; and

(*c*) the number of tank works to be taken up?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) & (*b*) It is presumed that the hon. Member wants information regarding Central Assistance for Works in the Special Minor Irrigation Programme. The Government of India have agreed to the grant of assistance to an extent of Rs. 41·76 lakhs. Besides, an additional special assistance of Rs. 6·50 lakhs is expected to be made available. Final allotments by way of loan and grant are awaited from the Government of India.

(*c*) One thousand and twenty-three.

SRI V. K. RAMASWAMY MUDALIYAR : May I know whether this scheme will be continued in the next year? If so, may I know whether we are likely to get any grant from the Centre?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : Yes, Sir.

SRIMATHI HEMALATHA DEVI : தலைவர் அவர்களே, இதில் ஜில்லாவாரியாக ஒதுக்கப்பட்டுள்ளதா ? அப்படியென்றால் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிய விரும்புகிறேன்.

THE HON. SRI M. BHAKTAVATSALAM : ஒவ்வொரு ஜில்லாவுக்கும் எவ்வளவு தூரம் தேவையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

SRI A. GOVINDASAMY : தலைவர் அவர்களே, உணவுப் பெருக்குத் திட்டத்தின் கீழ் அதிகப்படியான நீர்ப்பாசனத்திட்டங்கள் ஏற்படுத்துவதற்காக ஸ்பெஷல் இன்ஜினியர்கள் போட்டு நடவடிக்கை எடுத்து வந்தார்களே, இப்போது அந்த வேலை துரிதமாக நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் என்ன ? மத்திய சர்க்கார் இதற்கு எவ்வளவு தூரம் உதவி செய்கிறார்கள்.

THE HON. SRI M. BHAKTAVATSALAM : வேலை துரிதமாக நடைபெற்றுக்கொண்டுதான் வருகிறது. வரவு செலவு திட்டத்தை நமது நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பிக்கும்போது இதில் எவ்வளவு தூரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை கனம் அங்கத்தினர் அவர்கள் அறிந்து கொள்ளலாம். மத்திய சர்க்காரிடமிருந்து போதிய ஆதரவு கிடைத்து வருகிறது.

SRI P. S. CHINNADURAI : கனம் சபாநாயகர் அவர்களே பல்லடம் போன்ற மிகவும் பிற்பட்ட இடங்களுக்கு இந்த மாதிரியான, தொகையிலிருந்து ஒரு விசேஷமான தொகையை ஒதுக்கி அங்குள்ள மக்கள் பயன்பெறுகிற வகையில் அங்குள்ள குட்டைகள், குளங்கள் முதலியவற்றை மீண்டும் சீர்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI M. BHAKTAVATSALAM : பல்லடம் போன்ற இடங்களில் சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள் அதிகமாக ஏற்படுத்துவதற்கு வேண்டிய பரிசீலனை செய்யப்பட்டுத்தான் வருகிறது.

SRI M. P. SUBRAMANIAM : இதில் நமது மாகாணத்திற்கு 48 லட்சம் ஒதுக்கியிருப்பதாகத் தெரிகிறது. இதை செலவு செய்வதில் மத்திய அரசாங்கத்திலிருந்து ஏதாவது நிபந்தனை விதிக்கிறதா ? இந்த 43 லட்சம் ரூபாய் முழுவதும் செலவு செய்யப்பட்டு விட்டதா என்பதையும்அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI M. BHAKTAVATSALAM : அனேகமாக சிறிய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் முழுத்தொகையும் செலவு செய்யப்பட்டு வருகிறது. பலன் தரக்கூடிய திட்டங்களுக்கு இது செலவு செய்யப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நிபந்தனையும் கிடையாது.

SRI A. V. P. ASAITHAMBI : தலைவர் அவர்களே, இந்தத் திட்டத்தின் கீழ் பழைய ஏரிகளை மாத்திரம் தான் சரிப்படுத்தலாம் என்பதா அல்லது புது ஏரிகளையும் உற்பத்தி செய்யலாம் என்றிருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI M. BHAKTAVATSALAM : நமது ராஜ்யத்தில் பழைய ஏரிகள் அதிகமாக இருக்கின்றன. அவைகளை சீர்படுத்தினால் அதிகமாக பலன் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆகவே புதிய ஏரிகளை ஏற்படுத்தவேண்டிய அவசியமில்லை, அதோடு அது சுலபமும் அல்ல, சாத்தியமும் அல்ல.

Minor Engineering Industry workers

* 501 *Q.*—SRI M. KALYANASUNDARAM : (on behalf of Sri N. K. Palanisami) : Will the Hon. the Minister for Industries be pleased to state—

(*a*) whether Harihara Ayyar Tribunal has given an award for Minor Engineering Industry in October 1957, regarding the fixation of minimum wages, dearness allowance and apprenticeship;

(*b*) whether the award has been implemented at Coimbatore; and

(*c*) whether there is any proposal to implement the award at Madras City?

THE HON. SRI R. VENKATARAMAN : (*a*) In September 1957, two awards were given by the Labour Court, Coimbatore, and they relate to fixation of wages, dearness allowance, etc., to the workers of Textool Company Limited, Ramakrishna Industrials Limited, the P.S.G. & Sons, Charity Industrial Institute and Eastern Electricals Limited, Coimbatore.

(*b*) The award applies only to the four concerns referred to in clause (*a*). The managements and the workers of these companies have come to an agreement regarding the implementation of the terms of the award.

(*c*) No, Sir, as there is no provision in the Industrial Disputes Act to extend the terms of the award to other establishments which were not included as parties to the dispute at the time of reference.

SRI S. PAKKIRISAMI PILLAI : இந்த மைனர் இன்ஜினியரிங் தொழிலாளர்கள் சார்பாக, அவர்களுடைய சம்பளம், பஞ்சப்படி இவைகள் குறித்து ஒரு முக்கூட்டு கமிட்டி சிபாரிசு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அப்படி யிருக்கும்போது அதையொட்டித் தான் இந்த தீர்ப்பின் அமைப்பு எப்படியிருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI R. VENKATARAMAN : அந்த முக்கூட்டு கமிட்டியினுடைய சிபாரிசுகள் அதிகமாக இந்த தீர்ப்பில் அடங்கியிருக்கின்றன.